

அகெடமி ஓவ் பினான்சியல் ஸ்ரீஸ் கம்பனி -2019

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

அகெடமி ஓவ் பினான்சியல் ஸ்ரீஸ் கம்பனியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று, மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலைமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து கம்பனியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசாடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, அதிகாரசபை தொடர்ந்தியங்கும் என்னக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் என்னக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு என்னக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் அதிகாரசபையின் வருடாந்த மற்றும் காலீநியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு ஆணைக்கும் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பறப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையென்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியென்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஜயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செய்யப்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு அதிகாரசபைக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான்

முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்ககூடியில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கழிப்புமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேஷ பணிப்புரைகளுடன் கல்லூரி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனியின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கணமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கழிப்புமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

குறித்த இணங்காமை	நியமம்	தொடர்பாக	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) சிறிய மற்றும் நிறுவனங்களுக்கான நிதி அறிக்கையிடல் நியமத்தின் 28.17 முரணாக தள்ளுபடி தற்போதைய நன்மைகளுக்கான கணக்கீட்ப்பட்டிருக்கவில்லை.	மற்றும் நிதி அறிக்கை தொடர்பாக நியமத்தின் 28.17 ஆம் பிரிவிற்கு முரணாக தள்ளுபடி செய்யப்பட்ட தற்போதைய மதிப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட கடப்பாடுகள் கணக்கீட்ப்பட்டிருக்கவில்லை.	இலங்கை நிதி அறிக்கை தொடர்பாக நியமத்தின் 28.17 ஆம் பிரிவிற்கு முரணாக தள்ளுபடி செய்யப்பட்ட தற்போதைய மதிப்பினை குறிப்பிட்ட கொள்ளப்படுவதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.	கணக்காய்வு அவதானிப்பு குறித்துக் கொள்ளப்படுவதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.	நியமத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் குறிப்பிட்ட நன்மைகளுக்கான கடப்பாடுகள் கணக்கீட்ப்பட்டிருதல் வேண்டும்.

(ஆ)	சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இலங்கை நிதி அறிக்கையிடல் தொடர்பான நியமத்தின் 21 ஆம் பிரிவிற்கு முரணாக ரூபா 600,213 ஆன கூட்டுறவு வருமான வரி தாமதக் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட கட்டணங்கள் வெளிக்காட்டப்பட்டிருக்க வில்லை.	- மேற்படி -	நியமத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் தாமதமாக பணம் செலுத்துவதற்காக விதிக்கப்படும் தண்டப்பணங்கள் வெளிக்காட்டப்படுத் தலைவர் வேண்டும்.
(இ)	சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இலங்கை நிதி அறிக்கையிடல் தொடர்பான நியமத்தின் 4.2(கி) பிரிவிற்கு முரணாக ரூபா 7,934,105 ஆன நிறுத்தி வைக்கப்பட்ட வரிப் பொறுப்பு நடைமுறையல்லாப் பொறுப்புக்களின் கீழ் காட்டப்படாது நடைமுறைப் பொறுப்புக்களின் கீழ் காட்டப்பட்டிருந்தது.	கணக்காய்வு அவதானிப்பு குறித்துக் கொள்ளப்படுவதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.	நியமத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) தவறாகக் கணிப்பிடப்பட்டதன் காரணத்தினால் 2019/2020 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி ரூபா 2,241,192 மேலதிகமாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

(ஆ) தவறாகக் கணிப்பிடப்பட்டதன் காரணத்தினால் 2019/2020 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான தேசிய கட்டிடங்கள் வரியான (NBT) ரூபா 547,768 செலுத்தப்படவில்லை. மேலும் தேசிய கட்டிடங்கள் வரி அறிக்கையில் காட்டப்பட்ட விற்பனை மற்றும் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்த விற்பனை என்பவற்றுக்கிடையே ரூபா 104,442,022 ஆன வேறுபாடு அவதானிக்கப்பட்டது.

(இ) கூட்டுத்தொகை ரூபா 104,725,415 ஆக முன்கொண்டு வரப்பட்ட உள்ளீட்டு வரி நிலுவை மற்றும்

முகாமைத்துவத்தின் கருத்துரை

கணக்காய்வு அவதானிப்பு குறித்துக் கொள்ளப்படுவதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

நிலுவைத் தொகை 2020 ஆம் ஆண்டிற்குச் செலுத்தப்பட வேண்டியதான் அட்டுஒசு செலவாகக் கருதப்பட்டு கொடுப்பனவு செய்யப்படும்.

VAT அறிக்கைகளில் அதன் பிரகாரம் சரி செய்யப்படும்.

பரிந்துரை

மேலதிகமாகக் கொடுப்பனவு செய்யப்பட்ட பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நிதிக் கூற்றுக்களில் அதற்கான சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.

VAT அறிக்கைகளில் திருத்தங்களைச்

	<p>விற்பனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட சேர்க்கப்பட்ட வரி (VAT) என்பன VAT அறிக்கைகளில் முறையாக காட்டப்பட்டிருக்கவில்லை.</p>	<p>செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
(ஈ)	<p>கம்பனியினால் ரூபா 1,303,536 ஆன முன்னைய ஆண்டின் பெற வேண்டிய நிலையான வைப்பு வட்டிக்கான மேலதிக ஒதுக்கம் மீளாய்வாண்டிற்கான நிலையான வைப்பு வட்டி வருமானத்திற்கு எதிராக எதிரீடு செய்யப்பட்டிருந்தது. அதன் விளைவாக மீளாய்வாண்டிற்கான நிலையான வைப்புக்களின் மீதான வட்டி வருமானம் அத்தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.</p>	<p>வேறுபாடு முன்னைய காலங்களிலிருந்து முன்கொண்டு வரப்பட்டிருந்ததுடன் வேறுபாட்டிற்கான காரணத்திற்குரிய குறிப்பிட்ட காலப் பகுதி இனங்காணப்படவில்லை.</p>
(உ)	<p>ரூபா 1,022,153 ஆன வங்கி மேலதிகப் பற்று நடைமுறைப்பொறுப்புக்களின் கீழ் காட்டப்படாது மறை நிலுவையாக நடைமுறைச் சொத்துக்களின் கீழ் காட்டப்பட்டிருந்தது.</p>	<p>கணக்காய்வு அவதானிப்பு குறித்துக் கொள்ளப்படுவதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.</p> <p>நடைமுறைப் பொறுப்புக்களின் கீழ் வங்கி மேலதிகப் பற்று காட்டப்படுதல் வேண்டும்.</p>

1.6 வரித் தேவைப்பாடுகளுடன் இணங்காமை

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	<p>2006 இன் 13 ஆம் இலக்க பொருளாதாரச் சேவைக் கட்டணங்கள் அதிகாரச்சட்டத்தின் 6 ஆவது பிரிவிற்கு முரணாக 2019/2020 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான பொருளாதாரச் சேவைகள் கட்டணக் கொடுப்பனவு 2 நாட்கள் தொடக்கம் 6 மாதங்கள் வரையான காலதாமதத்துடன் செய்யப்பட்டிருந்தது.</p>	<p>கணக்காய்வு அவதானிப்பு குறித்துக் கொள்ளப்படுவதன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.</p>	<p>அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வரி அனுப்புதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.</p>
(ஆ)	<p>2009 இன் 09 ஆம் இலக்கத் தேசிய கட்டிடங்கள் வரி அதிகாரச்சட்டத்தின் 4 ஆவது பிரிவிற்கு முரணாக 2019/2020 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான தேசிய கட்டிடங்கள் வரி ஒரு மாத காலம் தாமதத்துடன் செலுத்தப்பட்டிருந்தது.</p>	<p>கணக்காய்வு அவதானிப்பு குறித்துக் கொள்ளப்படுவதன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.</p>	<p>அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வரி அனுப்புதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.</p>

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 29,261,883 ஆன இலாபம் என்பதுடன் அதற்கு நேரொத்த முன்னைய வருடத்தின் இலாபம் ரூபா 50,090,684 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 20,828,801 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. வருமானம் குறைவடைந்தமை மற்றும் செலவுகள் அதிகரித்தமை என்பன இவ்வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாகும்.

3. கணக்களிப்பொறுப்பும் நல்லாண்மையும்

3.1 கணக்காய்வுக்குழு

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>மீளாய்வாண்டில் ஒரு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் மட்டுமே நடாத்தப்பட்டிருந்தது.</p>	<p>கருத்துக்கள் வழங்கப்படவில்லை.</p>	<p>2003 பூன் 02 ஆந் திகதிய PED/12 ஆம் இக்கச் சுற்றுறிக்கையின் பிரகாரம் காலாண்டிற்குக் குறைந்தபட்சம் ஒரு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் கூட்டம் நடாத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.</p>